

சிறுக்கறை

தமிழ்ச் சிறுக்கதைகள் உலகத்தரம் வாய்ந்தவை.
 சாதனை படைத்த படைப்பாளர்கள் பலர்
 சிறுக்கதைகளில்தான் படைத்திருக்கிறார்கள்.
 பத்திரிகைகளின் வளர்ச்சியால்தான் சிறுக்கதை
 வளர்ந்தது. இன்று பத்திரிகைகளுக்கு ஸ்முதாமல்
 தனியாகவும் எழுதித் தொகுப்பாக
 வெளியிடுகிறார்கள்.

விடுதலைக்கு முன் எழுதிய தொடக்க கால
 எழுத்தாளர்களான பாரதி, வ.வே.சு ஜயர்,
 ஆகியவர்களின் கதைகளில் பிரச்சாரம் மிகுதியாக
 இருந்தது; கலைத் தன்மை குறைவாக இருந்தது.
 இவர்கள் தங்கள் கதைப் பாத்திரங்களின் மூலம்
 பெரிய பெரிய சொற்பொழிவுகளையே நிகழ்த்தினார்கள்.
அடுத்து வந்த புதுமைப்பித்தன், கு.ப.ராஜூகோபாலன்,
ந.பிச்சஸ்மூர்த்தி, மெளனி ஆகியோரின் கதைகளில்
கலைத்தன்மை இருந்தது. இவர்கள் காலத்தில் கதை,
 வடிவம் செப்பம் பெற்றது; உண்மை வாழ்க்கையின்
 நெருடல் கதையாக்கப்பட்டது. கதை, வாசகரை
 நெருங்கி அவர்களிடம் பேசியது. இவர்கள்தான்,
 இன்றைக்குச் சிறுக்கதை இலக்கணம் என்று
 சொல்லப்படுகிற கூறுகளைக் கூர்மைப்

மு. கத்திரமுத்தி

படுத்தினார்கள். திதம்பர சுப்பிரமணியம், க.நா.க.
சி.க.செல்லப்பா, பி.எஸ்.ராமையா, தி.ஐ.ரங்கநாதன்,
தநா.குமாரசாமி ஆகியோரும் இக் காலகட்டத்தில் சிறுகண்ணார்கள்
வடிவம் கொடுத்தனர்.

விடுதலைக்குப் பின் தி.மு.க. இயக்கத்தினரும், பொதுவுடையை
இயக்கத்தினரும், பிரச்சாரத்திற்காகக் கதைகள் எழுதினர்,
கு.அழகிரிசாமி, லா.ச.ரா, தி.ஜானகிராமன், சுந்தரராமசாமி,
ஜெயகாந்தன் ஆகியோரும் சிறுகதை வடிவத்தைச்
செழுமைப்படுத்தினர். இவர்கள் பல்வேறு கருக்களைச்
கதையாக்கினர். இக்கட்டத்தில் சிறுகதையின் எல்லை
விரிவுபட்டது. சமூகம் கதைப் பொருளானது. சமூகத்தின்
அவலமும் அவசியமும் அனாவசியமும் கதைகளாயின.
அந்தந்த வட்டாரத்து மொழியையும் கதைகளில் பயன்படுத்தும்
போக்கு உருவானது. சண்முக சுந்தரம் கோவை வட்டார
மொழியில் எழுதினார். கி.ராஜநாராயணன் கோவில்பட்டி
வட்டார மொழியில் எழுதினார். நீலபத்மநாபனும் நாஞ்சில்
நாடனும் குமரி வட்டார மொழியில் எழுதினர். ஜெயகாந்தன்
சென்னை வட்டார மொழியில் எழுதினார்.

ஜி.நாகராஜன், சா.கந்தசாமி, ந.முத்துசாமி, அசோகமித்திரன்,
ஆ. மாதவன், வண்ணநிலவன், வண்ணதாசன், பூமணி,
பா.செய்ப்பிரகாசம், அம்பை, பிரபஞ்சன், திலீப்குமார்,
பாவண்ணன், கோபி கிருஷ்ணன், பெருமாள் முருகன் என்று
எழுத்தாளர்கள் பலர் கருத்து வளமும் வடிவச் சிறப்பும் மிக்க
கதைகளை எழுதுகிறார்கள்.

கதைக்கரு (Theme)

சிறுகதைக்கான கருத்து, கதைக்கரு எனப்படுகிறது. கதைக்
கருவை ஓரிரு வாக்கியங்களில் சொல்லிவிடலாம்; ஓரிரு
சொற்களிலும் சொல்லிவிடலாம். அது ஏதாவது ஒரு கருத்தைப்
புலப்படுத்துவதாக, ஒரு நிகழ்ச்சியைக் கூறுவதாக, ஒரு பண்பை
வெளிப்படுத்துவதாக இருக்கும். கல்வியின் பெருமையையோ
ஒரு சாலை விபத்து நிகழ்ச்சியையோ எதையும் பொறுமையாகச்
சகித்துக் கொள்ளும் ஒரு பண்பையோ கதைக் கருவாகக்
கொள்ளலாம்.

சிறுகதை, சிறிய கதையாக இருப்பதற்குக் காரணம், அதன்
கதைக் கருதான். சில கதைக் கருக்களைச் சிறுகதையாகத்தான்

எழுத முடியும்; நாவலாக்க முடியாது) சிறுக்கதைப் படைப்பாளர் சிறு விளைவையே ஏற்படுத்த முடியும்; பெரும் வாழ்க்கை உண்மைகளைச் சொல்ல முடியாது; ஏதாவது ஓர் உண்மையை மட்டுமே சொல்ல முடியும்.

(கதைக் கருவின் தன்மையைப் பொறுத்துக் கதைகள் மாறுபடுகின்றன. பெரும்பாலும் பொழுது போக்குக் கதைகளே (Pulp Stories) மிகுதியாக எழுதப்படுகின்றன.) பல மாத வார இதழ்களில் வருபவை இத்தகையவையே. சிறுபான்மை அறிவுட்டும் கதைகள் (Slickie Stories) எழுதப்படுகின்றன. இவை தரமான இலக்கிய இதழ்களில் வெளியிடப்படுகின்றன.

பொழுது போக்குக் கதைகளில், நடைமுறையில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிற கருத்துக்களே கதைகளாகக்கப்படும்.) அறிவுட்டும் கதைகள், பலதரப்பட்ட கதைக்கருக்களைக் கொண்டிருக்கின்றன. இக்கதைகள் எதையும் கேள்வி கேட்கின்றன. கற்பு, குடும்ப அமைப்பு, சடங்குகள், மதப்பற்று, பாலுணர்வு எல்லாவற்றைப் பற்றியுமே விவாதிக்கின்றன) அறிவுட்டும் நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன; அழுத்தமான எடுத்துக்காட்டான பாத்திரப் பண்பு காட்டப்படுகின்றது. பொழுதுபோக்குக் கதைகளில் பயன்நோக்கு இருக்காது; மேம்போக்கான சுவையான நிகழ்ச்சி சொல்லப்பட்டிருக்கும். சுவையான விநோதமான பாத்திரப் பண்பு வெளியிடப்பட்டிருக்கும்.

அறிவுட்டும் கதைகள் எழுதுவதுதான் நன்மை பயப்பது)

மோதல் (Conflict)

எந்த ஒரு சிறுகதையிலும் சிறு மோதல் இருக்கும். அது நடைமுறை நிலையை மாற்றுவதாக இருக்கும்; அல்லது மாற வேண்டும் என்று சொல்வதாக இருக்கும்.

ஓவ்வொரு சிறுகதையிலும் இரண்டு சக்திகள் மோதுகின்றன. மனிதனும் விதியும் மோதலாம். இயற்கையும் சமூகமும் மோதலாம். நல்லதும் கெட்டதும் மோதலாம். வறுமையும் உழைப்பும் மோதலாம். காதலும் ஏமாற்றமும் மோதலாம். மரபும் புதுமையும் மோதலாம். மோதல், அறிவு சார்ந்ததாக இருக்கலாம்; உடல் சார்ந்ததாக இருக்கலாம்; ஆன்மா சார்ந்ததாக இருக்கலாம்; உணர்வு சார்ந்ததாக இருக்கலாம்.

நாவல்களில் பல மோதல்கள் இருக்கும். ஆனால் சிறங்கங்களில் ஒரே ஒரு மோதல் தான் இடம் பெறும். நல்ல சக்தியும் ஏழை சக்தியும் சிறுகதைகளில் சமமானவையாக இருக்கின்றன. படைப்பாளர் ஏதாவது ஒரு சக்திக்கு ஆதரவாகத் தயவுசெய்காட்டிக் கொள்ளக் கூடாது. அப்படிச் செய்வது பிரச்சாரமாகும். கதையின் முடிவு தெரிந்து விடும். எனவே ஆதரவு உருவாய் தயவுபெயன்படுத்தித் தம் ஆதரவை மறைமுகமாகக் காட்ட வேண்டும். தெரியாத வகையில் நிகழ்ச்சிகளையும், உரையாடல்களையும் கொள்கைச் சார்புடைய எழுத்தாளர்கள் (Committed writers) கூட மறைமுகமாகவே தம் சார்பை வெளிப்படுத்துவார். சிறுகதைக்குரிய கலைத்தன்மையும் அதுதான்.

இம்மேரதலைக் கதையில் முதலில் அறிமுகம் செய்ய வேண்டும். பின் மோதல் வளர வேண்டும். ஒரு கட்டத்தில் மோதல் உச்சநிலை அடைய வேண்டும். அதன்பின் ஒரு சக்தியின் வெற்றிக்குப் பின் ஒன்று தனிய வேண்டும். எனவே மோதல் அறிமுகம், வளர்ச்சி, உச்சக் கட்டம், தனிதல், முடிவு என்பவற்றிற்கேற்ப நிகழ்ச்சிகளை வகுக்க வேண்டும்.)

கதைப்பின்னல்

சிறுகதைக்கான கருவைத் தேர்ந்தெடுத்தவுடன் அதைப் பற்ற முழுதாகச் சிந்தித்துத் திட்டமிட்டுக் குறிப்புகள் வரைந்து கொள்ள வேண்டும். அதை எழுதும் முன்னர், யாரைப் பற்றிய கதை? எங்கே நடைபெறுகிறது? எப்பொழுது நடைபெறுகிறது குழநிலை என்ன? மோதல் என்ன? மோதலில் ஆசிரியரின் சார்பு என்ன? முடிவு என்ன? என்பதை எல்லாம் சிந்திக் கொள்ள வேண்டும். முடிவை முடிவுசெய்துவிட்டு அதற்கேற்ப நிகழ்ச்சிகளையும் பாத்திரங்களையும் தொடக்கத்தையும் அமைக்க வேண்டும். வாசகர் மனத்தில், படைப்பாளர் தோற்றுவிக்க நினைக்கிற உணர்வை உருவாக்கும் வகையில் கதை நிகழ்ச்சிகளை மாற்றி மாற்றி அமைக்கின்ற இவ்வரிசை முறையைக் கதைப் பின்னல் என்கிறோம். கதைப்பின்னலை மையம், மோதல் தான். ஒரு மோதல் உருவாதல், வளர்தல், உச்சமடைதல், தனிதல், முடிதல் என்ற ஐந்து நிலைகளைக் கதையில் காணமுடிகிறது. இந்நிலைகள் எல்லாக் கதைகளுக்கும் பொதுவானவை.

உத்திகள்

குறைத் திருவை வெளியிடத் துறைப் பிழையில் பின்று
வேண்டிய உத்திகள் இல் எடுத்துக்கொண்டு முக்குறைப் பின்று
மாற்றுகிறன. கால அளவு, நோக்குறைவை, பாக்கிரம், முக்குறைக்கு
ஷத், சூழல், தொடர்க்கும், முடிவு, கையைப்படித்து, புதை வெளியிட
சிறுக்குறைகளுக்கும் பொதுவான உத்திகள் ஆகியவை ஏதுவாக
முறிய விளக்கங்களைக் காண்டிப்பார்கள். அவற்றை

(1) தால அளவு (Time Span)

பொதுவாகச் சிறுக்குறைகள் ஒரு மணி நேரத்தில், ஒரு நாளில்
அல்லது ஒரு வாரத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றியதாகவும்
இருக்கின்றன. முழு வாழ்க்கையையுமே காட்டுகிற சிறுக்குறைகளும்
இருக்கின்றன. பெரும் காலப்பகுதியைச் சிறுக்குறையில்
காட்டும்பொழுது குறைத் தருவுடன் தொடர்புடைய காலப்
பகுதிகளை மட்டும் கட்டிக்காட்ட வேண்டும். நாவலில் கால
அளவை எப்படி வேண்டுமானாலும் அமைக்கலாம்.
நீலபத்மனாபனின் தலைமுறைகள் போலவும்,
கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமம் போலவும்
பெருங்காலப் பகுதியையும் காட்டலாம். காநாகவின் 'ஒருநாள்'
போலச் சிறிய காலப் பகுதியையும் காட்டலாம். ஆனால்
சிறுக்குறையில் கால அளவு, குறையின் அமைப்பையே
தீர்மானிக்கிறது. நீண்ட காலப் பகுதியை எடுத்துக் கொள்வதால்
பின்னோக்குகளை அமைத்துக் குறை சொல்ல வேண்டியிருத்து
வரிசையாகவும், காட்சி காட்சியாகவும் காலத்தை நகர்த்திக்
காட்டுவது கடினம். சூ.ப.ரா. வின் 'சிறிது வெளிச்சம்' கூடு
சாவித்திரியின் மரணத்தில் தொடங்குகிறது. அதன் பின்
முன்குறை சொல்லப்படுகிறது. அதனால் சுருக்கமாக அமைகிறது
புதுமைப்பித்தனின் 'துன்பக்கேணியில்' பெரும் காலப்பரப்பு
குறை சொல்லப்படுகிறது; அதனால் குறையில்
அளவு நீண்டுவிடுகிறது. சிறிய காலப்பரப்பு எனில் வரிசையாகவும்
பெரிய காலப்பரப்பு எனில் பின்னோக்காகவும் காலப்பகுதியை
தேர்ந்தெடுத்துச் சொல்ல வேண்டும்.

(2) இடம் (Setting)

குறை நிகழ் வேண்டிய இடத்தைக் கருவே கட்ட அதை
செய்யும். 'அறிவியல் சோதனை' என்ற குறைக் கொட்டுவது

மு. கதந்திரமுத்து

அது ஏதேனும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெறுவதைக் காட்ட வேண்டும். 'கல்லூரிப் படிப்பு' என்கிற கடுக்காலை கல்லூரி இடமாகிறது. 'குடும்பப்பாசம்' போன்ற கடுக்காலை எது வேண்டுமானாலும் இடமாகலாம். நகர வாழ்வோ கிராமமோ கண்டக்காலை வாழ்வோ கருவாகிய போது நகரமோ கிராமமோ கண்டக்காலை இடமாகின்றது. எது பொருத்தமான இடம் என்பதை படைப்பாளர் தான் முடிவு செய்ய வேண்டும். அந்த இடம் பற்றிய அறிவும் படைப்பாளருக்குத் தேவையாகிறது.

(3) நோக்குநிலை (Point of View)

நோக்குநிலையானது பாத்திரப் படைப்பு, பின்னல் வளர்க்க கதையின் தொனி, நடை, கதையின் மையம் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது. அதனால் ஏனோ தானோ என்ற நோக்குநிலையைத் தேர்ந்தெடுக்க முடியாது. தேர்ந்தெடுக்கப்படும் நோக்குநிலை கதைக்கு வலுவூட்ட வேண்டும்.

கதையைக் கதையாசிரியர் சொல்வதாக அமைக்கலாம் கதைப் பாத்திரம் சொல்வதாக அமைக்கலாம்; யாரோ முன்றாவது மனிதர் கதை சொல்வது போலவும் அமைக்கலாம் பாத்திரம் சொல்லும் போது கதை, தன்மைக் கூற்றில் அமையும் ஆசிரியர் சொல்லுகிற போது நேரடியாக வாசகரை முன்னே வைத்துக் கதை சொல்வது போல இருக்கும். முன்றாவது மனிதர் ஒருவர் சொல்வதுபோல அமைப்பது படர்க்கைக் கூற்றில் அமையும். யாருடைய நோக்கில் கதை சொல்வது என்று முடிவு செய்வதை நோக்கு நிலை என்பார்கள். சிறுகதையில் ஆசிரியர் நோக்குநிலை, தன்மை நோக்குநிலை, படர்க்கை நோக்குநிலை என்று மூவகை நோக்கு நிலைகள் உள்ளன. பாத்திரம், தானாகக் கதை சொல்கிற மாதிரியான கதைகளில் நுட்பமான மன உணர்வுகளும் உணர்ச்சி மோதல்களும் இருக்கும். ஆசிரியர் நோக்கு நிலையிலும் படர்க்கை நோக்கு நிலையிலும் உணர்ச்சி வெளிப்பாடு குறைவாக இருக்கும்.

(அ) ஆசிரியர் நோக்கு நிலையில் படைப்பாளர் கால் சொல்வது போல அமைக்கும் பொழுது ஒரு பாத்திரத்தைப் பற்றிச் சொல்லிவிட்டு அடுத்த பாத்திரம், அடுத்த பாத்திரம் என்று கொஞ்சம் கொஞ்சம் சொல்ல முடியும். பாத்திரங்களையும் கதைக் கருவையும் தன்னுணர்வு கலந்தோ, புறவயமாகவோ காட்டலாம். புதுமைப்பித்தன் கதைகளில் ஆசிரியர்

மு. ஈத்திரமுதை
தன் மூணரவைக் கலக்காமல் நடந்தது டட்டப்பால்
நிருபர்த்தனமாகத் தம் கருத்தைப் புலப்படுத்தாது பட்டப்பால்
புறவயமாக எழுதுவது இன்னொரு முறை மாதவையாக
உரையாடல், நிகழ்ச்சி ஆகியவற்றின் மூலமே பாத்திரமாக
பற்றியும் கதைக் கருவைப் பற்றியும் அறியமுடியும்.
ஏனில் கதையை இருவர் சொல்வதுபோல்

சிறுக்கதைகளில் கதையை இருவர் சொல்வதுபோன்றும் சொல்வதுபோலவும் அமையும் பல நோக்கு நிலை (Multiple points of view) இடம் பெறுவதில்லை. நாவல்களுக்குத் தான் அங்கீர்ணம் ஏற்றது. காண்டேகர், மு.வ. ஆகியோர் நாவல்களில் இருந்து நிலை உள்ளது. சிறுக்கதைக்கு இது ஏற்றதல்ல.

(4) பாத்திரம்

சிறுக்கைகள் பெரும்பாலும் ஒரு பாத்திரத்தை (Character) மையமாகக் (focus) கொண்டே எழுதப்படுகின்றன. சிறுக்கைகள் நான்கு பாத்திரங்களுக்கு மேல் இடமில்லை. நிலை பாத்திரங்கள் வருவது படைப்பாளருக்குச் சிக்கல் உருவாக்கிவிடும். ஏதேனும் ஒரு பாத்திரத்தை மையப்படுத்தி கொண்டு, தேவைப்படுகிறபோது மற்ற பாத்திரங்களை பற்றியும் கூறவேண்டும்.

சிறுக்கதையில் பாத்திரங்களின் வளர்ச்சியைக் காட்ட முடியாது. பாத்திரங்களின் எல்லாப் பண்புகளையும் காட்ட முடியாது. பாத்திரத்திடம் இருக்கக்கூடிய தூக்கவான் பண்பையே காட்ட வேண்டும். பாத்திரங்களைக் கொண்ட நிகழ்ச்சிகளை உருவாக்க வேண்டும்; கதையின் மோதலை உருவாக்க வேண்டும்; அவிழக்க வேண்டும். பாத்திரங்களை உரையாடல் மூலம் கதையை நகர்த்த வேண்டும்.

உண்மையான பாத்திரங்களைப் படைக்க விரும்பு
எழுத்தாளர் தாம் பார்த்த மனிதர்களையும் பழகி
மனிதர்களையும் கொண்டு அவர்களது பலவகை
பண்புகளிலிருந்து கிடைக்குத் தேவையான சில பண்புகளை
மட்டும் எடுத்துப் பயன்படுத்த வேண்டும். இதற்காகப் பிறகு
கூந்து கவனிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்
அதே நேரத்தில் பல கிடைக்களில் படைக்கப்பட்டு
கொண்டிருக்கிறது போல வார்ப்புப் பாத்திரங்களையும் (Star
characters) படைக்கக்கூடியது. வேறுபாடான பாத்திரங்களை

படப்பது நல்லது. ஜெயகாந்தன் படத்தைப் பல பாத்திரங்கள் வெட்டானவர்கள்.

சிறுக்கதையில் பாத்திரங்களைப் பற்றிய எல்லாச் செய்திகளையும் சொல்ல முடியாது. கதைக்குத் தேவையான பாத்திரத்தின் உருவம், வயது ஆகியவை சிறிதுவேளிப்படுத்தப்பட வேண்டும். வருணானை மூலமாக இவற்றை வேளிப்படுத்தலாம். ஒவ்வொன்றை ஏப்படி விரைவாக நடந்து போகிறான்; சரித்து டகார்ந்திருக்கிறான்; சத்தமாகச் சாப்பிடுகிறான் என்று ஏற்றுவதன் மூலம் பண்ணை வேளிப்படுத்தலாம்.

பாத்திரப் பண்ணை மையமாகக் கொண்ட கதைகளில் உடுமே பாத்திரங்களைப் பற்றிய செய்திகளை வேளியிட்டு அளந்துக் காட்ட முடியும். மற்றவற்றில் பாத்திரம் கதைக்கருவில் வேர்ப்பாட்டிற்குத் தேவையான அளவில் மட்டுமே படித்துக் கட்டப்பட வேண்டும்.

(கைதையின் தொடக்கத்திலேயே பாத்திரங்களை அறிமுகம் செப்பது விட வேண்டும். அப்படி இயலாவிட்டால் வேசாகக் குறிப்பிட்டுக் காட்டவாவது வேண்டும்.)

(5) முன்னோக்கு (The Forward Approach)

ஒரு மணியோ அரெநானோ, ஒரு நானோ, சில நாள்களோ, முதலங்களோ, ஆண்டுகளோ கால அளவாக எடுத்துக் கொண்டு கதையை முன்னோக்கியே கொண்டுபோதல் முன்னோக்கு உத்தி எனப்படுகிறது. இவ்வுத்தியைக் கையாள்வதில் கவனம் வேண்டும். மாப்பஸானின் (Maupassant) ‘நெக்லஸ்’ கதை இவ்வுத்தியில் அமைக்கப்பட்டுள்ளது. சில வருடங்களாக கால அளவாகக் கொண்டு அக்கதை அமைந்திருக்கிறது. போலி மரியாதைக்காகத் தோழியிடம் நெக்லஸ் இரவல் வாங்குவது - தொலைப்பது - அதைத் திரும்ப வாங்குவதற்காகப் பல ஆண்டுகள் முழுக்க உழைப்பது - பல ஆண்டுகள் கழித்து தோழியைச் சந்திப்பது - தொலைந்த நெக்லஸ் போலி என்று அறிவது - இளமை முழுக்க வாழ்க்கையை அனுபவிக்க முன்னோக்கி அமைத்துள்ளார். ஆளால் எல்லோரும் மாப்பஸான் செய்தது போலைச் செய்ய முடியாது. பெரும் காலப் பகுதிக்குப் பின்னோக்கு உத்தியே ஏற்றது.

(6) பிள்ளோக்கு (Flash back)

பிள்ளோக்கு உத்தி என்பது படைப்பிலக்கியத்தில் முன் தடந்த நிகழ்ச்சிகளைக் காட்ட அமைக்கப்படுகிறது. வெற்றியீசயாக அடுக்குக்கான நிகழ்ச்சிகளாகச் சொல்லப்படுவது அவை துண்டு துண்டாகவே நின்று, கணதயின் உருவும் அவை வாய்ப்பிருக்கிறது. எனவே கணதயின் உருவுச் சிறப்பு இவ்வுத்தி உதவுகிறது. சிறுகணதயை நடுவில் தொட்டு வெற்றியீசயாக இருப்பதால் முன் கணதயைச் சொல்ல இவ்வுத்தி உதவுகிறது. கணதயை வெளிப்படுத்துவது பிள்ளோக்கு அல்ல.

பிள்ளோக்கு உத்தியைப் பாத்திரங்கள் நிலைத்துப் பாப்படுபோன்றும் ஆசிரியரே சொல்வது போன்றும் அமைக்கலாம் பிள்ளோக்குகளை (அ) காரணம் காட்டவும் (ஆ) வேறுபாடு காட்டவும் (இ) கணத நிகழ்ச்சிகளுக்கு வலுவுட்டவும் மோதலைக் காட்டவும் பயன்படுத்தலாம். (அ) குயரா, 'நீர்தீர்ந்தது' என்று ஆர்வத்தொக்கலில் (Suspense) தொடங்கி பிள்ளோக்காக அப்படி உணர்ந்த காரணத்தை விளக்குகிற பாத்திரங்களின் தள்ளமையிலோ கருத்தின் தள்ளமையிலோ வேறுபாடு இருப்பின் அதைச் சுட்டிக் காட்டப் பிள்ளோக்கு பயன்படுத்தலாம். (ஆ) 'கரண்டு' கணதயில் கிராஜ்நாராயண கிணற்றில் நீர் இறைக்க இயந்திரத்தைப் பொருத்தி வடியின்சாரம் இன்மையால் வேளாள்ளம் செய்ய முடியாத விவசாயி, முன்பெல்லாம் கமலையில் நீர் இறைக்க நிம்மதியாக வேளாள்ளம் செய்ததை நிலைத்துப் பாப்படுபோன்றுக்கில் காட்டி வேறுபாட்டை வெளிப்படுத்துகிற இசிராஜ்நாராயணனின் 'வேட்டி' கணதயின் தாங்கா நாயக உடுத்த வேட்டியின்றித் தவிக்கும் நிலையைக்காட்டி, அதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி என்று பிள்ளோக்கு காட்டுவது அக்கணத நிகழ்ச்சிக்கு வலுவுட்டுகிறது. புதுமைப்பித்தனின் 'கோபாலபுரம்' கணதயில் வரும் எழுது ஒருவருக்குக் கோபாலபுரத்தைக் கண்டாலே வேறுபாடு இருக்கிறது. கோபாலபுரத்தில் தங்கியிருத்த போது வடியின்ற மனமான பெள்ளிடம் அவர் ஈடுபாடு கொட்டு

அவன் பெயரைத் தம் நாவலின் பாத்திரமொன்றிற்கும் இசோரார். அந்நாவலில் வரும் பாத்திரமான ஸ்தகமிக்குக் கால்கடிதமொன்று எழுதப்படுகிறது. அது கோபாலபுரத்திலுள்ள உண்மையான ஸ்தகமிக்கு எழுதப்பட்டது என்று நினைக்கப்படுகிறது. எழுத்தாளர், ஸ்தகமியின் உறவினர்களால் கண்டிக்கப்படுகிறார். ஸ்தகமி அவமானம் தாங்காமல் குகொலை செய்து கொள்கிறாள். அதிலிருந்து கோபாலபுரத்தை எழுத்தாளர் வெறுக்கிறார். கதையில் வரும் மோதல் முழுக்கப் பின்னோக்கில் காட்டப்படுகிறது. இவ்வாறு அமையும் கதைகள் பல உள்.

கடந்த காலத்தைக் காட்டவும் கதை நடந்த வேறு வேறு இடங்களைக் காட்டவும் பின்னோக்கு பயன்படுகிறது ஒரு முறை பின்னோக்கு வந்தால் ஒற்றைப் பின்னோக்கு என்பார்கள். பலமுறை வந்தால் பல்பின்னோக்கு என்பார்கள். இவ்வுத்தி சிற்றிக் கிடக்கும் நிகழ்ச்சிகளைச் சொல்ல ஏற்றது. பல்பின்னோக்கைப் பயன்படுத்துவதில் கவனம் தேவை.

முதல் பகுதியைத் தவிரக் கதையின் எல்லாப் பகுதியுமே பின்னோக்காக இருக்கலாம். கு.ப.ராவின் ‘சிறிது வெளிச்சம்’ அவ்வாறு தான் அமைந்துள்ளது.

பின்னோக்கில் கடந்த கால வினை பயன்படுத்தப்படும். பின்னோக்கை முடித்து நிகழ்காலக் கதைக்குத் திரும்பும்போது கவனமாகத் திரும்ப வேண்டும்.

சிறிய காலப் பகுதியில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியைக் கொண்ட கதைகளில் ‘பின்னோக்கு’ தேவையிருக்காது. புதுமைப்பித்தனின் பொய்க் குதிரை’ கதை, ஏழைத் தம்பதியினரின் ஒரு மாலை நேர வாழ்க்கையைக் காட்டுகிறது. கையில் காசில்லாத விசுவமும் அவன் மனைவி கமலாவும் வசதி படைத்த நன்பன் அம்பி வீட்டுக் கொலுவுக்குப் போய்த் திரும்புவதும் வறுமையை நினைத்து வருந்துவதுமாகக் கதை அமைந்திருக்கிறது. இதில் பின்னோக்கிற்கே இடமில்லை.

(7) தொடக்கம்

சிறுகதையின் தொடக்கம், அது வருவதற்கு முன்னால் தமிழ்டையே இருந்த மரபான கதைகளின் தொல்ராமன் கலை விக்கிரமாதித்தன் கதை, நாட்டுப்புறக் கதைகள், பஞ்சதந்திரக்

சுதைகள்) தொடக்கத்திலிருந்து வேறுபட்டது அதிர்த்து என்று தொடங்காமல் நேரடியாகக் குதைக் கருவில் கட்டுப்பு என்னாம். குதையின் கருத்தை நாவலில் இரண்டு மூலம் அத்தியாயங்கள் கழிந்த பிறகு கூடக் கூட்டலாம். சிறுகுதையில் தொடக்கத்திலேயே கூட்டவேண்டும் சிறுகுதைக்கம் அது சொல்ல வருகிற குதைக் கருவில் அறிமுகமாக தொடக்கமாக அமையும். ஒரு நிகழ்ச்சியை மையமாக கொண்ட குதையில் நிகழ்ச்சி அறிமுகம் தொடக்கமாக அமையும். ஒரு பாத்திரப் பண்பை மையமாகக் கொண்ட நிகழ்ச்சி, பாத்திரப்பண்பு இவற்றை வலியுறுத்தும் வகையில் சுழல் அமைப்பதோ, உரையாடலை வெளியிடுவதோ தொடக்கமாக அமையும். சிறுகுதையின் தொடக்கம் அது வேடிக்கைக் குதையா? அங்கத்துக் குதையா? தீவிரயா? போக்குடையதா? என்பதைப் புலப்படுத்த வேண்டும். முதல் பத்தியில் வாசகரை ஈர்த்துவிட வேண்டும். அதனால் முதல் பகுதியைத் திரும்பத் திரும்ப எழுதுவது நல்லது தொடக்கம் கரு அறிமுகமோ, பாத்திர அறிமுகமோ, குழு அறிமுகமோ, உரையாடலோ, நிகழ்ச்சி அறிமுகமோ எதுவாயிலும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அழுத்தமாகச் சொல்லப்பட வேண்டும்.

முதல் பத்தியில் வாசகரை ஈர்த்துவிட வேண்டும். அதனால் முதல் பகுதியைத் திரும்பத் திரும்ப எழுதுவது நல்லது தொடக்கம் கரு அறிமுகமோ, பாத்திர அறிமுகமோ, குழு அறிமுகமோ, உரையாடலோ, நிகழ்ச்சி அறிமுகமோ எதுவாயிலும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அழுத்தமாகச் சொல்லப்பட வேண்டும்.

சிறுகுதையின் தொடக்கங்களை (அ) கரு அறிமுக (ஆ) ஆர்வத்தைத் தூண்டுதல் (இ) களம் அமைத்தல் என்றாக வகைப்படுத்தலாம்.

(அ) கரு அறிமுகத் தொடக்கங்களில் குதைக் குழு அறிமுகப்படுத்தலாம். உரையாடல் மூலமாகவும் குறுகிய அறிமுகப்படுத்தலாம். கிராஜ்நாராயணன் எழுதிய 'கள்ளியை' குதையில் திருமணமான பத்து ஆண்டுகளில் 'மணவீ' தன் பீர்காட்டிய அன்பைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து விட்டாள்' என்று கணவன் வருத்தப் படுவதாகக் குறைக்கப்பட அமைந்துள்ளது. அக்குதையின் தொடக்கம், கணவன் குறைத்து "சொன்னால் நம்ப முடியாது தான். நாச்சியரம்மாவும் இப்படி

நின்றுவிட வில்லை. எந்த ஒட்டுநருக்கு எவ்வளவு புதைக்கொடுக்கப்பட்டது என்று பட்டியல் போடுகிறார் தீவிரமாக கண்ணில் இம்மொசமான முடிவால் உச்ச கட்டந்தில் கிடைக்கும் அதிர்ச்சியை உணர்வெழுச்சியும் முடிவால் கிடைக்கும் அதிர்ச்சியை அடங்கிவிடுகின்றன. சிறுகதையில் முடிவைக் கொடுக்காத காட்டினால் போதும்; வாசகரை ஊகிக்கத் தூண்டியை போதும். எல்லாவற்றையும் படைப்பாளர் கூறிக் கொண்டிருப்பதை கூடாது.

(9) நடை (Style)

எழுத்தாளர் எழுதுகிற விதத்தை நடை என்கிறோம். படிக்கும் போதும் எழுதும் போதும் ஒருவர் நடையை வளர்ந்து கொள்கிறார். நடையில் ஒவ்வொர் 'எழுத்தாளருக்கும் தன்தன்மை இருக்கிறது' வெள்ளப் பெருக்கைப் போல எழுதுகல்கியின் நடையில் நவரசம் ததும்பும்; உரையாடல்களில் மெல்லிய நகைச்சுவையும் உயிர்த்துடிப்பும் இருக்கும் புதுமைப்பித்தன் நடையில் சாடல் தன்மை கொண்ட வன்மை இருக்கும். அகிலன் நடையில் லட்சியவாதம் புரிகிற தோல் இருக்கும். நடையில் அறிவுரைத் தன்மையுடன் எளிமை இருக்கும் ராஜம்கிருஷ்ணன் நடையில் பரவசமும் குழுறவும் வெளிப்படும்.)

நகைச் சுவை நடையில் பலர் எழுதலாம். ஆனால் இவர்களுக்குள் வேறுபாடு இருக்கும். புதுமைப்பித்தன் சுந்தரராமசாமி இருவருமே அங்கதமாக எழுதக் கூடியவர்கள் ஆனால் இவருக்குள்ளும் வேறுபாடு இருக்கிறது.

சிக்கன நடையை இருவர் பயன்படுத்தலாம்; ஆனால் இருவருக்குள்ளும் வேறுபாடு இருக்கும். மு.வ.நடையும் திரு.வி.க.நடையும் சிக்கனமானவை; ஆனால் வேறுபட்டவை.

தருத்தை எப்படிச் சொல்கிறார்கள் என்பதே நடை ஆகிறது எந்தப் படைப்பாளர் மொழியை நேசிக்கிறாரோ அல்சொற்களைக் கொண்டு ஏதாவது செய்து கொண்டே இருப்பார் மொழி மீது ஆர்வம் காட்டக் காட்ட நடையைப் பெறுகிறார் மொழி மீது ஆர்வம் உள்ளவர் எதையும் அவசரப்பட்டு வெளியிட மாட்டார்; தேய்ந்த மொழியைப் பயன்படுத்த மாட்டார். அவர், தாம் சொல்ல விரும்புவதற்கு ஏற்ற மௌ

(1) கவனத்தை மையப்படுத்தல் (Focus)
மூல ப்ராளர் கதையைப் பெரும்பாலும் மையப் பாத்திரத்தைக்
நூலியே அமைப்பார். தம் கவனத்தை அப்பாத்திரத்தின் மீதே

பிடிட்டிப்பகலை

(2) சுருக்கம்

சிறுகதை என்பது அழுத்திச் சப்பையாக்கப்பட்ட நாவல் அல்ல. அப்படி இருப்பின் அது சுருக்கிளமுத்தல் (Precis writing) போல இருக்கும். வாசகரின் நினைவாற்றலுக்கு வேலை வகுக்கும் வகையில் சிறுகதை 5000 சொற்களுக்குள்ளாக அமைக்கப்பட வேண்டும். வாக்கிய அழுகில் மயங்கிக் கதைக்குத் தேவையற்றதை வைத்துக் கொள்ளக் கூடாது; தயக்கமின்றி கூடியிட வேண்டும். செகாவ் (Chekhov) சுருக்கத்தை வலியுறுத்த முத்தவுடன் முதல் பகுதியில் சில வாக்கியங்களையும், இறுதிப் பகுதியில் சில வாக்கியங்களையும் நீக்கி விட்டால், நல்ல கதை விடக்கும் என்றார். சுருக்கத்தை வலியுறுத்தவே அவர் அப்படிச் சொன்னார் எனலாம்.

(3) குழல்

கதையின் முதல் பகுதியில் எங்கு? எப்பொழுது? என்று குழலைக் காட்டிவிட வேண்டும். பாத்திரப் புலப்பாட்டிற்கும் கதைப்பின்னல் வளர்ச்சிக்கும் குழல் இன்றியமையாதது. குழல் வருவதனை. கதையுடன் தொடர்புள்ளதாக இருக்க வேண்டும்; ஏட்டாமல் துண்டாக நிற்கக்கூடாது. கதைக்குத் தேவையென்றால் மட்டுமே குழல் காட்டப் படவேண்டும்

சோகமயமான நிலையைக் காட்டவும், வழக்கமான நிலையைக் காட்டவும் மகிழ்ச்சியான நிலையைக் காட்டவும் குழல் பயன்படுத்தப்படுகிறது. குழலைக் குறியீடாகவும் பயன்படுத்தலாம். வாழ்க்கையில் மலர்ச்சியைக் காணாத சூனால் அதை உணராத ஒரு பெண் ஒரு மரத்தைப் பார்த்தாள் என்று குறிப்பிடுகிற போது, “அம்மரம் வானுயர வளர்ந்து பச்சைப் பசேல் என்று இலைகளுடன் செழுமையாக இருந்தது; சூனால் அதில் பூவோ காயோ எதுவும் இல்லை” என்று குறிப்பிடுவது அப்பெண்ணுக்குக் குறியீடாக அமைந்து சோகச் சூலை உருவாக்குகிறது.

அமைக்கிறார். “மனையில் சேர்ந்தாற்போல் பந்து திட்டி விடுவது சாவித்திரிக்கு இருப்புக் கொள்ளவில்லை. உதாரணமாக முறை மாடிக்கும் கீழுக்குமாய் நடமாடிக் கொண்டிருக்கிறோம் என்று தொடக்கம் அமைக்கிறார். சதாபிரேஷன் கொள்கிற வேளையில் கூட அவள் மனவறையில் உத்திரவு உழைக்க ஒடுகிறாள். என்பதை எடுத்திக் காட்டுகிறார்.”

(8) முடிவு

தொடக்கத்தை முடிவு செய்தவுடனேயே முடிவையும் பூட்டு செய்து விட வேண்டும். முடிவைப் பற்றிச் சித்திக்களைக் கதையைத் தொடங்கிவிட்டால் அது எங்கும் போகாது நினைவிடும். முடிவை இறுதிப் படுத்தினால் தான் கண்ணிட ஒவ்வொரு பகுதியையும் முடிவை நோக்கி அமைக்குமுடியும்.

கதைக் கருவிற்கு ஏற்ற முடிவு வேண்டும். மர்மக்களைச் சுடு முடிவு, மர்மத்தை விளக்கலாம் அல்லது யாரேனும் குறித்து ஒப்புக் கொள்வதாக அமையலாம். பிற கதைகளில் முடிவு தொடக்கத்தில் கூறப்பட்ட கருத்தை வலியுறுத்துவது இருக்கலாம்; தொடக்கத்தில் சொன்னதற்கு மாற்ற அமைந்ததாகவும் இருக்கலாம்; பொதுவான ஒரு கருத்து புலப்படுத்தலாம்; எதிர்காலத்தைக் கூடச் செடி காட்டலாம்.

/ சிறுகதையின் முடிவு ஆழந்த கவனத்துடன் படைக்கப் பெற்று வேண்டும். பெரும்பாலும் கதை, விளக்கம் பெறக்கூடிய இடம் முடிவு தான். (அ) கருப் பொருளைப் புலப்படுத்தும் முடிவு (ஆ) படைப்பாளர் கருத்தை வெளிப்படுத்தும் முடிவுகள் என்று சிறுகதையில் முடிவுகள் அமைகின்றன.

(அ) கருப்பொருள் புலப்பாட்டு முடிவுகளில் கருப்பொருள் நேரடியாகவோ மறைமுகமாகவோ நாடகப் பாங்காகவே வெளிப்படுத்துவதுடன் கதை முடிந்துவிடுகிறது. ‘வேலையே வாழ்க்கை’ என்ற தலைப்பில் கிராஜ்நாராயண் எழுதிய கதையில் காலையிலிருந்து மாலை வரை ஓய்யு உழைக்கும் மனைவியைப் பார்த்துக் கணவன் வியப்பி கதையின் கருப்பொருளாகிறது. “..... அந்த கண்ணிட அவருக்குப் பளிச்சென்று மனசில் ஒன்று தட்டுப்பட்டது வேலைவேறு, வாழ்க்கை வேறு என்று நினைக்கிறோம் இல்லை வேலையே வாழ்க்கையாக விளங்குகிறாள். தன் அருடே கொட்ட சாய்த்த தன் மனையாட்டியை இறுகப் பற்றி முகந்தார். கூ

(14) கருத்துத் தொனி

படைப்பாளருக்கு விரக்கியோ, நம்பிக்கையோ இருக்கும் அதை ஆணித்தரமாகவோ வேறு வகையிலோ வெளியிடும் காலத்தின் பாதிப்பும் அவருடைய எழுத்தில் இருக்கும் ஒன்றைப் பற்றி ஒவ்வொரு நூற்றாண்டிலும் வேறு வேறு வேறு இருக்கும். இளங்கோவின் தொனி வேறு; பாரதியின் தொனி வேறு. இது படைப்பாளருக்குப் படைப்பாளர் மாறுபடும் இருக்கும். எந்தத் தொனியைக் கொண்டிருந்தாலும் கூட முழுக்க அது மாறாமல் ஒலிக்க வேண்டும்.

(15) தலைப்பு

தலைப்பு என்பது கதையின் பெயர். படைப்பாளர் சரியான தலைப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சில இதழ்களில் தலைப்பைக் கொடுத்துக் கதை எழுதச் சொல்கிறார்கள். தலைப்புகள் கதையின் நோக்கத்தையும் போக்கையும் இயல்பையும் கதை மாந்தரையும் சுட்டிக் காட்டும் வகையில் வைக்கப்படுகின்றன. கதைக் கருவை உணர்த்தக் கூடிய தலைப்புகள் பாத்திரங்களின் பெயர்களைக் கொண்ட தலைப்புக்கள் என உள். சிலர் குறியீடாகவும் தலைப்பு வைப்பார்கள். புதுமைப்பித்தன் அப்படித் தலைப்புக்கள் வைத்திருக்கிறார். ‘மகாமசானம்’ அப்படிப்பட்ட தலைப்புதான். சிலர் கதையில் வரும் தொடரையும் சொல்லவையும் தலைப்பாக்குவார்கள். கு.ப.ரா. ‘சிறிது வெளிச்சம்’ என்ற வைத்தது அப்படிப்பட்ட தலைப்புதான். சிலர் கதை நடக்கிற இடத்தின் பெயரையே தலைப்பாக வைத்து விடுவார்கள். எப்படியாயினும் கதைக் கருவைப் புலப்படுத்துகிற தலைப்புகளே பொருத்தமானவை எனலாம். அவற்றைக் கலைத் தன்மையுடன் குறியீடாகவும் அமைத்தல் நல்லது.

சிறுகதை உருவாக்கம்

(1) கரு

நாம் படைக்க வேண்டிய ஒரு சிறுகதைக்குக் ‘கல்வியின் பெருமை’ என்பதைக் கதைக் கருவாகக் கொள்வோம்.

(2) மோதல்

கல்வியின் பெருமை என்ற கதைக் கருவை விளக்க வேண்டுமானால் கல்வியறிவுள்ள ஒருவரின் பெருமையையும் கல்வியறிவற்ற ஒருவரின் சிறுமையையும் மோதவிட வேண்டும்.

எனவே இக்கல்
இடையிலான
(3) காலஅளவு
நாம் கல்விய
காலப் பகுதி
அறிவற்றவர்
காட்டுவதற்
சிறப்பைக் கூட
அவர் உண
ஆண்டுகளை

(4) இடம்
கல்விய
இடமாகச்
இப்பிரச்
தேர்ந்தெ
பெருமை

(5) நோ
‘கல்வ
நாம் உ
நாம் க
முன்ற
நோக்க
சிறுமை
இந்தே

ப
பாத
(6)

வ
வில
வில
வில
வில